

எனது இலக்கம்:PA/CS/CADER/கி.த./06
V கிளை
இணைந்த சேவைகள் பிரிவு
பொது நிர்வாக, உள்ளக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2020-06-09

அமைச்சுக்களின் செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்
மாவட்டச் செயலாளர்களுக்கு

**இணைந்த சேவைக்குரிய அலுவலக பணியாளர் சேவை மற்றும் சாரதிச் சேவை
உத்தியோகத்தர்களின் தகவல்களைப் பெறுதல்**

இணைந்த சேவைக்குரிய அலுவலக பணியாளர் சேவை மற்றும் சாரதிச் சேவையின் ஒழுங்குமுறையே இலக்கம் 1777/35 மற்றும் 2012.09.27 ஆந் திகதி மற்றும் இலக்கம் 1777/35 மற்றும் இலக்கம் 1875/39 இனையுடைய அரசாங்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இணைந்த சேவை அலுவலக பணியாளர் உத்தியோகத்தர்களின் வினைத்திறன் காண் தடை தாண்டற் பரீட்சையை நடாத்துதல் மற்றும் அவ்வந்த தரங்களுக்கு தரமுயர்த்தல் என்பன சில சிக்கல் நிலைமைகளின் போது உரிய காலப்பகுதியில் நடைபெறவில்லை என்பது என அவதானத்துக்கு உட்பட்டது. ஆனபடியால் அவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் அது குறித்து உரிய முறையையொன்றினை ஏற்படுத்தும் நோக்கில் உமது அமைச்சில் / திணைக்களத்தில் / மாவட்ட செயலகத்தில் 2020.03.01 ஆந் திகதிக்கு கடமையில் ஈடுபட்ட அலுவலக பணியாளர் சேவை / சாரதிச் சேவை உத்தியோகத்தர்களின் தகவல்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ள மாதிரிப் படிவத்துக்கு ஏற்ப தயாரித்து 2020.07.31 ஆந் திகதிக்கு முன்னர் உமது பரிந்துரையைக் குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் “ இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், இணைந்த சேவைகள் பிரிவு, V ஆம் கிளை, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கொழும்பு 07” என்ற முகவரிக்கு தயவு செய்து அனுப்பி வைக்குமாறு அறியத்தருகின்றேன். (இத்தகவல்களின் மென் பிரதியை மிக விரைவில் csoesunit5@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)

மிக முக்கியம்

உமது அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் / அலுவலகங்கள், மாவட்ட செயலகங்களின் கீழ் இயங்குகின்ற பிரதேச செயலகங்களின் தகவல்களை உமது அமைச்சு / மாவட்ட செயலகத்துக்கு பெற்று இறுதி அறிக்கையை அமைச்சின் செயலாளரின்/ மாவட்ட செயலாளரின் அவதானங்களின் படி முகப்புக் கடிதத்துடன் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் அறியத்தருவதோடு இப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தாங்கள் நல்கும் ஒத்துழைப்பை பாராட்டுகின்றேன்.

ஒப்பம்/. எஸ். ஆலோகபண்டார
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

